



சன்முகம் சிவலிங்கம்  
மன்ஞர் ஏ. காதர்  
பித்தன்

செ. போகராசா  
வித்துவான் கா. கி. கமலநாதன்

க. கலாமோகன்  
வி. ஆனந்தன்

தொலைவு  
சலனம்  
பெரும்பயணம்  
தொலைதூர வெளிச்சங்கள்  
மட்டக்களப்பின் இலக்கிய  
-பாரம்பரியம்  
கோணம்  
கவிதை

4

ஆணி 1996

விலை ரூபா 20.00

படி பற்றிய அவிப்பிராயங்களை  
எதிர்பார்க்கின்றோம்

தங்களது ஆக்கடூர்வமான அவிப்பிராயங்களே ‘படி’யின் தொடர்ச்சியான தும் காத்திரமானதுமான வரவுக்கு வழி யமைக்கும்.

## இளைஞர் களம்

வளர்ந்து வரும் இளம் கனிஞர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் ‘படி’ ஐந்தாவது இழலிலிருந்து இளை, ஞர் களம்’ எனும் பகுதி ஆரம்பிக்கப்பட வுள்ளது.

கவிதை எழுதுவதில் ஆர்வமும் அக்கறையுமன்ற இளைஞர் எவரும் இப்பகுதிக்கு ஆக்கங்களை அனுப்பலாம்:

ஆக்கங்கள் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.

- ஆசிரியர்

படி

ஆசிரியர்:  
வெ. மனோ

வெளியீடு:  
படி கலாசார வட்டம்

சகல தொடர்புகளுக்கும்  
பரக்கியபவான்  
200/1.  
கந்தையா ஓவசியர் வீதி,  
நொச்சிமுனை,  
மட்டக்களப்பு,  
இலங்கை.

PADI  
*Pakkijabawan*  
200/1, *Kandaiyah*  
*Oversear Road,*  
*Nochchimunai,*  
*Batticaloa.*  
*Sri Lanka.*

## தொலைவு

03

முகம் திருப்பியதும்  
யன்னலில் பிடுங்கப் பட்டன கண்கள்  
வேம்யின் சடைப்புகள் வீழ்த்திய நிழலில்  
சிவப்புச் சேணலயோடு ஓட்டிய  
நீளக் காலில் தெரிவது  
பறைய உறவு, எதிர்பாராமல்.

திரும்பி மாணவில் கணளத்து வருகையில்  
பாலத்தடியில்  
நேர்க்கு நேர்  
சோதனை முகாயின்  
தார்ப் பிப்பா ஓடைக்கிணையில்  
சிவப்புச் சேணல் —  
சிரிப்புத் தேங்க.

எனினும் அவன் சட்டென  
கழுத்தைத் திருகி  
விரிந்து கிடக்கும் நீர்ப்பரப்பின் தொலைவில்  
அந்தித் தொடு வாலுக்குள்  
எறிந்து விட்டு நின்றான்  
முகத்தை —  
வெறும் முன்டமாய்.

படிகளுக்கான திரும்பலில்  
முகம் தெரிய முன்  
கண்களை பிடுங்கிக் கொண்டு பேரன பஸ்.

படி - 04  
ஆணி 1996

சண்புகம் சிவலிங்கம்

280892 இரவு

## சலணம்

சிலந்தி வலைக்குள் சிக்கிய பொடுகாய்  
 இழைகளின் சிறைக்குள்  
 இறுகிய புழுவாய்  
 சாவுக் குளவி கொட்டக் கொட்ட  
 ஆயுள் கடுவன் அசைந்து நடக்கும்!

கடற்கரை மணலிற் பதிந்த சுவடாய்  
 மனிதக் கடலில் அழியும் சுழியாய்.....  
 முகவரி இல்லா ரூட்டை முடிச்சாய்.....  
 கிழித்து வீசும் கலண்டர் இதழாய்... ...  
 கழிந்து போகும் வாழ்க்கைத்தோணி.

விரக்தி மலையின் முகட்டில் இருந்தும்  
 மனப்பால் குடிக்கும் ஞானக் குரங்கு;  
 ஆற்றங்கரையின் பற்றை இடுக்கில்  
 ஆடை மாற்றும் அழியின் தேகம்  
 கண்டதும்  
 வாழும் ஆசை பாம்பாய் நெளியும்  
 விரக்திப்பாறையும் விரக நெருப்பால்  
 பனியாய் உருகி வழிந்து ஒடும்!

மன்குர்  
ர. காந்தி

## பெரும்பயணம்

பித்தன்

**பயணம்!**

பயணம் மனி தேவாடு ஒட்டிப் பிறந்த ஒன்று பிறப்பும் இறப்பும் ஒரு பயணத்தின் காரணமாகவே நிகழ்கின்றன.

படி முதலாவது (தை 1993) சுருக்கையில் வெளியிட்ட பித்தனுடனான பேட்டி மட்டக்களப்பி எழுந்த சிறுக்கை எழுத்தாளரான பித்தன் அவர்களை இனம் தலைமுறையினர் பலருக்கும் அவரை மறந்திருந்த முந்த தலைமுறையினர் சிலருக்கும் ஏறிழும் செய்து வைத்தது.

புதுமைப் பித்தனின் எழுந்தங்கள் கால் கவரப்பட்டு பித்தன் எனும் புதை பெயரில் பலசிறுக்கைத்தகளை எழுதி வர்.

அவருடைய இறுதி காலத்தில்தான் இந்த 'நெடும் பயணம்' எனும் சிறுக்கை அவரால் எழுதப்பட்டது:

தனது மரணத்தின் பின் நடை பெறும் நிகழ்வுகளா சித்தரிப்பதனுடாக இந்த சமூகதாரர்த்தத்தை வெளிக்காட்டியுள்ளார்.

பித்தன் அவர்கள் உயிருடன் இருக்கும் போது 'படி'யில் பிரகரிப்பதற்கென்றே இச்சிறுக்கையை தந்தபோதும் 'படி'யை வெளிக்கொண்டிருப்பதைக் கால் இம்முயற்சி கை கூடவிஸ்ஸை அதனால் அவர் அமர்ராஜிப்போன பின்னர் இச்சிறுக்கையை பிரகரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அமர்ராஜ் பித்தன் மனியிப்பாராக.  
ஆகிரியர்

பிறப்புக்கும் இறப்புக்கும் மத்தியில் அமைந்து கிடக்கிறதே வாழ்க்கை? அது வும் ஒரு பயணம்தான்! மரணத்திற்குச் செல்லும் பயணம்!

ஆதாம் (ஆதம் அலைஹி) என்ற ஆதி மனிதன் ஆண்டவன் கட்டளையை மீறிய குற்றத்திற்காக விண்ணு வகுத்தில் இருந்து மண்ணுல்கத்திற்குப் பயணம் செய்யக் கூடிய நிரப்பந்தம் ஏற்பட்ட தல்லவா? அன்று முதல் இன்று வரை இந்தப் பயணம் மனிதனை விட்ட பாடில்லை, யாராவது எங்கேயாவது, எப்பொழுதாவது பயணம் செய்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

பயணங்களில்தான் எத்தனை வகை? இன்பப் பயணம், துண்பப் பயணம் வேடுக்கைப் பயணம், பக்திப் பயணம் இத்தியாதி, இத்தியாதி.

சில சமயம் பயணங்கள் நிரப்பந்தத்திலும் ஏற்படுவதுண்டு. இப்படியாகப்பயணம் செய்யவேண்டிய ஒரு நிரப்பந்தம் எனக்கும் ஏற்பட்டது.

கொழும்பில் இருந்த என் தமிழியின் அழைப்பை ஏற்று மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குப் பயணம் செய்ய வேண்டிய நிரப்பந்தம் எங்கும் ஏற்பட்டது.

பயணம் என்றால் எதில் பயணம் செய்வது?

ஒரு காலத்தில் பண்யம் என்றால் அது மாட்டு வண்டிப் பயணமாகத்தான் இருந்தது! ஆனால்! இன்று? எத்தனையோ வகைப் பிரயாணங்கள் இருக்கின்றன.

உலகத்திற்கு வரவேண்டும் என்றால் ஒரே ஒரு வழிதான் உண்டு. ஆனால் இந்த உலகத்தை விட்டுச் செல்வதற்கு எத்தனையோ வழி சுள் இருக்கின்றன என்று யாரோ சொன்ன ஞாபகம்.

கால மாற்றமும் மனித சிந்தனையில் முன்னேற்றமும் புதிய புதிய சாதனங்களையும் உருவாக்கின. பயணங்களின் போக்கு மாறியது அத்தோடு ஒரு புதிய வேகமும் பிறந்தது.

பயணம் செய்ய முற்படும் பொழுது தெல்லாம் நான் கேட்டுக்கொள்ளும் ஒரு கேள்வி. எதில் பயணம் செய்வது? பஸ் வண்டியிலா? ரெயில் வண்டியிலா? அல்ல மினி பஸ்விலா? இந்தக் கேள்வி என் மனதில் தோன்றிய பொழுது என் மனைவி முன்னால் வந்து நின்றாள்.

நான் என் உயிரைக் காப்புறுதி செய்து கொள்ளவில்லை என்பதனாலோ என்னவோ? இப்படிப்பட்ட சமயங்களில் என் மனைவி காப்புறுதியாக என் முன்னால் வந்து நிற்பாள். நான் எப்படிப் பயணம் செய்யவேண்டும். எதில் பயணம் செய்யவேண்டும். என்றெல்லாம் பல யோசனைகளையும் கூறுவாள்.

மனைவி என்ற காரணத்தால் என் உயிர்மேல் அவருக்கிருந்த உரிமையையும் ஆதிக்கத்தையும் எப்பொழுதும் நான் மறுத்ததில்லை. என்றாலும் நான் இம்முறை மினிபஸ்ஸில்தான் பயணம் செய்யப்போகிறேன் என்று சொன்ன பொழுது அவள் அதிர்ந்தே போய்விட்டாள்.

“இஞ்ச பாருங்க நான் சொல்றதக் கொஞ்சம் கேளுங்க” நாலு நாளைக்கு முந்தி மினி பஸ் ஒன்று பெறண்டு ஆறு பேர் மாண்டு போனத பேப்பரில் படிச்ச நீங்கதானே? அதுல போகாதீங்க என்று கெஞ்சினாள்.

“ஜெஜிமா” (இது என்மனைவி யின் பெயர்) மவுத்து என்று சொல்ற இந்த மரணம் இருக்கிறதே இதயாரா ஹம் தடுக்க முடியாதும்மா, அது ஆண்டவன் கட்டளப்படிதான் நடக்கும்” என்றேன்.

“அத நான் இல்லண்டா சொல்றன் எதுக்கும் நாம கொஞ்சம் யோசிச்சி நடந்தா நல்லது தானே: இதப்பாருங்க நீங்க உயிரோட இருக்கிறதில்தாங்க எண்ட உலக வாழ்க்க இருக்கு, நீங்க இல்லண்டா எனக்கென்னங்க இங்க வேல? அவள் கண்கள் கலங்கிவிட்டன.

அவருடைய இந்த வார்த்தைகளில் என் நெஞ்சு சிலிர்த்துவிட்டது. ஆத் மார்த்தமாக அவள் உள்ளத்தில் எழுந்த ஆதங்கம் என் என்னத்தைத் தளர்த்தி யது. நீர் கொர்த்த கண்களினால் அவளைப் பார்த்தது.

“சரிம்மா! ரெயிலிலே கேய போறன்” என்றேன் அவள் சிரித்தாள் நானும் சிரித்தேன். உங்களுடைய இந்த சிரிப்புக்கு மத்தியில்லிதி என்பயணத்தை வெறொரு வண்டியில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. அவருக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.

அன்று மாலை நான் காரியாலயத் தில் இருந்து வீட்டுக்கு வந்த பொழுது என் மனைவி சொன்னாள். “நம்படசக்கியாவ ஆஸ்பத்திரியில் வச்சிருக்காங்க சரியான காச்சலாம்”

அவன்டைய அந்த வார்த்தைகள் முடியவில்லை நான் சைக்களைத் திருப் பிக்கொண்டு ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தேன்! சக்கியா, என் சகோதரி யின் மகள் நான் மிக மிக அன்பு வைத் திருக்கும் ஐந்து வயதுக்குழந்தை.

என் சைக்கள் மிக வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. பஸ்டிப்போகண்ணாடி யூனியன், பொலிஸ் ஸடேசன், கோட்டமுனைப்பாலம், ஆற்றங்கரை வீதி, லேக் ஸ்ரூடியோ இப்படி ஓவ்வொரு 'இடத்தையும் வேகமாகத் தாண்டிக்கொண்டு பஸ் ஸ்டான்டைக் கடந்து கோவிந்தன் வீதியில் திரும்பிய பொழுது ஒரு மினி வான் என்னை எதிர் கொண்டது அவ்வளவுதான் மின் வெடியது போன்ற ஒரு அதிர்வு.

'தட ..... தடால் .. தொப...!

அவ்வளவுதான் ஆகாயத்தில் தூக்கி யெறிந்தது போன்ற உணர்வு! அதற்கு மேல் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.

என்ன நடந்திருக்கும்?

அதன் பின் எத்தனையோ சம்பவங்கள் ஒன்றாக நடந்திருக்கும்.

என் வீட்டுக்கு செய்தி பறந்திருக்கும். என் சொந்தக்காரர்கள் பதறிக் கொண்டு ஓடி வந்திருப்பார்கள். என் மனைவி தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு அழுது மாய்ந்திருப்பாள். என் தம்பிக்கு தந்தி போயிருக்கும். தெருவில் வந்தவர்களுக்கும் போனவர் களுக்கும் வேடிக்கை பார்ப்பதற்காக என் மரணம் ஒரு நல்ல விசயமாகக் கிடைத்திருக்கும்.

பொலிஸ், டொக்டர் மரண விசாரணை அதிகாரி என்றெல்லாம் கூடி விசாரணை செய்திருப்பார்கள். என் மை தது னர்கள் நண்பர்களெல்லாம் முயற்சி செய்து போஸ் மோட்டம் இல்லாமல், 'விபத்தில் ஏற்பட்ட மரணம்' என்ற ரிப்போட்டுடன் என் உடலை வீட்டுக்குக் கொண்டு வந்திருப்பார்கள்.

என் தமிழி! அவன் நிலைதான் மிகவும் பரிதாபமாக இருந்திருக்கும், கொழும்புக்குவாங்க .... என்று கடிதத்தை எழுசி வீட்டு என் வருகைக்காக காத்திருந்த வனுக்கு என் மரணத் தந்தி கிடைத்த தென்றால்! அவன் நிலை எப்படி இருந்திருக்கும்? பதறிப்போய் பறந்து வந்திருப்பான்.

என் மனைவி! அவளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை நடைப் பிளமாகப் போயிருப்பாள்.

எனது கொந்தக்காரர்கள் எனது இந்தப் பெரும் பயணத்துக்கான ஏற்பாடுகளை மிகக் கருசனையோடு செய்திருப்பார்கள். 'கபன் துனி' பிரேதத்தை மூடும் வெள்ளைத்துணி ஊதுபத்தி, சாம்பிராணி, வெற்றிலை, பாக்கு, சினி தேயிலை, பால் போன்ற பல பொருட்களும் வந்துகு விந்திருக்கும் வருகிறவர்களுக்கெல்லாம் தேனீர் சிகரட் வெற்றிலை எல்லாம் கொடுப்பார்கள். ஏராளமானவர்கள் என் முகத்தைப் பார்க்க வந்து போவார்கள். என் எதிரிகளும் கூட வருவார்கள். தேற்று வரை என்னைத் திட்டித் தீர்த்துவர்களுக்கு என் மரணத்தில் ஏற்பட்ட சந்தோசத்தை வெளிப்படுத்த என்னைப் புகழ்ந்து பேசித் திருப்திஅடைந்திருப்பார்கள்.

என் வீட்டுக்கு போடப்பட்டிருந்த நாட்காலிகளில் நிறையப்பேர் உட்காந்

திருந்தார்கள் அவர்களில் சிலர் அரசியல் பேசித் தர்க்கித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் சமய விவகாரங்களை அலகிக்கொண்டிருந்தார்கள். சிலர் நாட்டு நடப்புகளையும் சிலர் குடும்ப விசயங்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இந்த சமயத்தில் ஒரு குரல் “நேரமாச்சு குளிப்பாட்டலாமே?”

இதையடுத்து ஒரு சலசலப்பு ஏற்படும். என் உறவினர்கள் வருவார்கள் என் உடலைக் கழுவுவதற்காக எடுத்துச் செல்வார்கள். ஒரு பலகையில் என்னைக் கிடத்தி வேத வாக்கியங்களைச் சொல் வியபடி என் உடலைக் கழுவுவார்கள் இடம் வலம் என்று புரட்டிப் புரட்டிக் கழுவுவார்கள்.....

என்ன இது! என் மேல் தண்ணி ஊற்றுகிறார்களே யாரோ என் கால்களை தேய்த்து கழுவுகிறார்கள்! நான் இவ்வளவு நேரமும் எங்கே இருந்தேன்? என்னை ஏன் கழுவுகிறார்கள்? ஏதோ வேத வாக்கியம் சொல்கிறார்களே? இறந்து போன வனுக்குச் சொல்கிற வாக்கியங்களல்லவா? எனக்கு மரணச் சடங்குகள் நடத்துகிறார்களா?

இப்பொருமது என்னைத் தூக்கிக் கொண்டு போகிறார்கள். மண்டபத்தில் கொண்டு போய்க் கிடத்துகிறார்கள்.. கபன் துணியால் என்னைப் போர்த்து கிறார்கள்! பிறகு வெற்றிலைக் காம்பை எடுத்து வாசனைத் தைலத்தில் துவைத்து என் நெற்றியில் அல்லாஹ் ஒருவன், முஹம்மத் அல்லாஹ்வின் திருத் தூதர் என்ற அரபி வாக்கியத்தை எழுதுகிறார் முஅத்தினார்.

ஆண்டவனே இது என்ன சோதனை?

எனது மரணச் சடங்குகளை நானே உயிரோடு பார்த்துத் கொண்டிருக்கிறேனே? என்னால் தடுக்க முடியவில்லையே, என்னால் இயங்க முடியவில்லையே? நான் என்ன செய்வேன்? அடப் பாவி களே! என்னை உயிரோடு புதைக்கப் போகிறீர்களா? நான் எப்படி இதில் இருந்து தப்புவேன்... நான் எழுந்திருக்க முயல்கிடேறன், முடியவில்லை, இந்த சமயத்தில் நான் உணர்விழந்து போகிறேன் .. . . .

அதன் பிறகு என்ன நடந்தது எனக்குத் தெரியாது.

என்ன நடந்திருக்கும்?

கீழே விரிக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய துணியால் என் உடலை மூடுவார்கள் பிறகு கால்ப் பகுதியில் உள்ள துணியைச் சுருட்டி ஒரு கட்டுப்போடு வார்கள் அதன் பின் இடுப்பைச் சுற்றி இரண்டாவது கட்டைப்போடுவார்கள்.

முகத்தை திறந்து வைத்தபடி முஅத்தினார் சொல்லுவார், ‘பாக்கிறவங்க பாத்துக் கொள்ளுங்க’ ‘என்று’

எல்லாரும் எட்டி எட்டிப் பார்ப்பார்கள். ‘சரி ஆண் கள் கொஞ்சம் விலுகுங்க பொம்புளைகளும் பாக்கடும்’ என்பார் முஅத்தினார்.

ஆண்கள் விலகிய பின் பெண்கள் வருவார்கள் விசம்பலோடு என் முனை வியும் வருவாள். என் முகத்தைப் பார்த்ததும் ஹோவென்று அழுவாள்.

‘அழக்கூடாதும்மா! அழக்கூடாது நீங்க அழுதா மவுத்தான் மனிதன் கபுறு குளிக்குள்ள நிம்மதி யாகக் கிடக்க வேலாது’ என்பார் மேர் அத்தினார்.

என் மணவி அழகையை அடக்கி விசம்புவாள்.

‘இஞ்ச பாரங்க புள்ள! உங்கடபுருசன் உங்களுக்கு ஏதாவது கடனாக இருந்தால் அதை இப்பவே (ஹதியா) இனாமாக விட்டு கொடுத்துகுங்க’ என்பார்.

‘ஆண்டவனே அவரா கடன்காரர்? அவர் போன பிறகு நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனே நான் தானே அவருக்குக் கடன்காரி !’ என்று திருப்புவும் அழுவாள்

‘சரி இனி முநுங்க என்று குரல் வரும்.

என் முகத்தை மூடித் தலைப்பக்கத் துத் துணியை கருக்கிப் பிடித்து மூன் றாவது கட்டுப் போடப்படும். அதன் பிறகு அப்படியே என் உடலைத் தூக்கிக் கீக் கொண்டு போய் - சந்தூக்கு - என் னும் மையம் தூக்கும் பல்லக்கில் வைப்பார்கள் அதன் பிறகு அதை மூடுவார்கள், நான்கு மூலைகளிலும் நான்குபேர்நின் று தூக்குவார்கள். அங்கிருந்து வேத மந்திரங்கள் கூறியபடி என் மன்ணைறைப் பயணம் தொடங்கும்.

சமத்துவத்தையும் சகோரத்துவத்தைப் பற்றியும் மூஸ்லீம்களாகிய நாம் நிறையப் பேசுகிறோம் ஆனால் வாழ்க்கையில் எப்பொழுதும் அது கடைப் பிடிக்கப்படுவதேயில்லை. என்றாலும், இந்த மரணச் சடங்கில் மட்டும் எப்படியோ இடம் பெற்று விடுகிறது!

ஓரு மாதத்துக்கு முன் இந்த ஊர் பெரிய பணக்காரரும் மூன்று மூறை மக்கத்துக்குப் போய் வந்தவருமான செய்

யது ஹாஹியாரின் மரணச் சடங்கைப் பார்த்தவன் நான். ஜிந் து நாடக ஞக்கு முன் தெருப் பிச்சைக்காரன் காதர் மார்க்ட்டுக் கடைப் படி யில் செத்துக் கிடந்தான். ஊர் பள்ளி வாசல் காரர்கள் அந்த மரணச் சடங்கை நடத்தி வைத்தார்கள், அந்தப் பெரிய மனுசனுக்கும் இந்தப் பிச்சைக்காரனுக்கும் மரணச் சடங்கில் எவ்வித வித்தியாசமும் இருக்கவில்லை! அதே பத்து மீட்டர் வெள்ளைத்துணி, இந்தமையம் தூக்கும் பல்லக்கு, மையவாடி எல்லாமே ஒரே மாதிரிதான் நடந்தன. செய்து ஹாஹியாரின் புதைகுளிக்குப் பக்கத்தில்தான் பிச்சைக்காரக்காதரின் சடலும் அடக்கம் செய்யப்பட்டது,

இஸ்லாமியர்கள் இஸ்லாமிய வாழ்க்கை மூறைகளை எங்கெல்லாமோ கோட்டை விட்டு விடுகிறார்கள்! ஆனால் சமத்துவத்தையும் சகோரத் துவத்தையும் இந்த மரணச் சடங்கில் மட்டும் அதை மறப்பதில்லை! அது மட்டுமா வாழ் நாளில் ஒரு நாள் கூடப்பள்ளி வாசலுக்குப் போகாதவனாக இருந்தாலும் கூட அவன் செத்ததற்குப் பிறகு உடலைப் பள்ளி வாசலுக்குள் கொண்டு போய் கலந்து அலனுக்காகப் பாவ மன் னி ப்புப் பிரார்த்தனையும் தொழுகையும் நடத்துவதற்கும் அவர்கள் மறப்பதில்லை.

ஓரு அதிர்வு .....?  
என் காதுகளுக்குள் புயற் காற்று வீசுவது போன்ற ஒரு வித இரைச்சல்!  
எனக்கு நினைவு திரும்புகிறதா?  
பேச்சுக் குரல் கேட்கிறதே?

தமிழி! மம்வெட்டியத்தாங்க குளி யக் கொஞ்சம் சீவி விடுவும் ‘யாரோ சொல்லுவது கேட்கிறதே’

அப்படியானால் என்ன புதை குழிக்கும் கொண்டு வந்து விட்டார்களா? இன்னும் கொஞ்ச நேரத்தில் என்னை இந்தப் புதை குளிக்குள் வைத்து முடி விடுவார்களா? அதன் பிறகு? அதன் பிறகு நான் முச்சடைத்துச் சாகவேண்டியது தர்னா.....?

இறைவா இதில் இருந்து எப்படி நான் தப்புவது? எழுந்து ஒடிவிடலாமா? என் உடல் ஒத்துழைப்பதாக இல்லையே நான் சாகவில்லை உயிரோடு இருக்கி ரேன் ஆனால் அதை வெளிப்படுத்த முடியவில்லையே; கூச்சல் போடுகி ரேன் ஆணால் சுத்தம் வெளிவரவில்லை! என் நெஞ்சு பயத்தால் துடிக்கிறது.

வேகாது சோத்தைப் போல் இந்தச் சாகாத மரணமும் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது!

தம்பி! நீங்க பக்கவாட்டுல நின்டு மெதுவாத் தூக்கித்தாங்க...''

என்னை தூக்குகிறார்கள்

தம்பி கால் பக்கம் கவனமாகப் பிடிங்க

“இடுப்புக்குள்ள கையக் குடுங்க தம்பி இடுப்பு.....”

‘‘சரீர்.....!

என் இடுப்புத் தெற்பது போன்ற ஒரு நோவு உள்ளங்காலில் இருந்து தலைக்கு ஏதோ விர்..ர்.. என்று ஒடியது போன்ற ஒரு உணர்வு.

என் உடல் பூமியில் கிடத்தப் படுகிறது. யார் பேசுகிறார்கள் எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதெல்லாம் தெளிவாகப் புலப்படுகின்றன.

என் தலைக்கட்டை அவிழ்த்து முகச் சிலையை அகற்றி தலையை வலது பக்கம் சரித்துத் தாடைக்குக் கீழே ஒரு பிடிமண்ணை வைத்து அணைத்து ...

இவைகளையெல்லாம் நான் உணர்கிறேன், கண்களைத் திறந்து பார்க்கி ரேன், பார்க்கமுடிகிறது.

“மஞ்சிப்பெட்டிய எடுங்க’’

மஞ்சிப்பெட்டி மரப்பலகையால் செய்த பிணைத்தை மூடும் பெட்டி இந்தப் பெட்டியால் மூடி விட்டால் திபுகிபு வென்று அதற்கு மேல் மண்ணைப் போட்டு மூடுவார்கள் அதை பிறகு எதுவும் செய்ய முடியாது முடிசுத் திணாறிச் சாகவேண்டியதுதான்.

எப்படியும் நான் எழுந்திவிடவேண்டும்.

அவசரமாக என்னால் எழுந்திருக்க முடியவில்லை மெல்லக் கையை பூமியில் அழுத்தி எழுந்தி ருக்க முயற்சிக்கி ரேன். என் தலை பூமியை விட்டு உயர்கிறது. நாறாக்க எது கைய அழுத்தி உடலை உயர்த்துகிறேன்!

அவ்வளவுதான்! அங்கே அந்த மயான பூமியிலே ஒரு பிரளயமே ஏற்பட்டு விடுகிறது புதை குளியைச் சுற்றி நின்றவர்கள் வீறிட்டு அலறிக் கொண்டு ஒடுகிறார்கள், குளிக் கூள் நின்றவர்களும் பார்ந்து விழுந்து எழுந்து ஒடுகிறார்கள் அந்த மைய வாடி யே கூக்குரலால் அதிர்கிறது சிறி து நேரத்தில் அங்கு யாருமில்லை! மையவாடி அழைதியாகி விட்டதா?

நான் எதையும் பொருட்படுத்த வில்லை சாவகாசமாக எழுந்து நிற்க முயற்சிக்கிறேன் முடியவில்லை உடல் நடுங்கிறது- புதை குளியைப் பிடித்த படி மெல்லுமெல்ல எழுந்து மண்ணைப் பாய்ந்தபடி பார்க்கிறேன்.

என் தம்பியும் என் மைத்துனர்களும் என்னான நோக்கி வருகிறார்கள் அவர்கள் அருகில் வந்ததும்

“தம்பி! நான் சாகவில்லாதா...” என்று திக்கித்திக்கி அழுகிறேன், அவர்கள் என்னை மேலே தூக்கி எடுக்கிறார்கள்.

இப்படியாக எனது பெரும் பயணம் முடிவடைகிறது.

# சுகனின் நூகத்தடி நாட்கள் (கவிதைத் தொகுப்பு)

செ. யோகராஜா

**தொ**

தமது புகலிட அனுபவங்களை, பெருமளவில் வெளிப்படுத்தி வரும் புகலிடக் கவிஞர்களின் எண்ணிக்கை முன்னரைவிட தற்போது அதிகம். எனினும் அவர்கள் தற்புதுமையும். தனித்துவமும் கொண்ட கவிஞர்கள் வெகு சிலரே. இவ்வரிசையில் இப்போது நமது கவனத்தை ஈர்த்து நிற்பவர் சுகன். ‘நூகத்தடி நாட்கள்’ என்பது அவரது அண்மைக் காலக் கவிதைத் தொகுப்பு.

**வை**

புகலிட வாழ்க்கை கோலங்கள் சுகனிடம் வெகு இயல்பாக வெகு அநாயாசமாக வெளிப்படுகின்றன; பல வேறு விதங்களில் வெளிப்படுகின்றன. அவற்றுள் ஒரு விதம் இவ்வாறு:

**வெ**

“  
குடிக்கிறேன் மூத்திரம் வருகிறது  
தன்னீர் அடிக்க கொழுவியை  
இழுக்க முடியாது  
மாடிக் கட்டத்தின் மற்றைய மனிதர்கள்  
தூக்கத்தைக் கெடுத்துவிடும் சத்தம்  
விளக்கு அணைகிறது”

(ஆவணி, புரட்டாதி, ஜப்பாகி)

**ச**

சாத் ஒரேஞ் மனிதனாய்

எனது இயக்கம்

சாத் ஒரேஞ்கக்களோடு மனிதர்கள் சந்திக்கின்றனர்

சாத் ஒரேஞ்கக்களோடு மனிதர்கள் சிரிக்கின்றனர்

சாத் ஒரேஞ்கக்களோடு மனிதர்கள் தூங்கிறார்கள்”

(ஆயுர்வேதமும் அகதி மனிதனும்)

**வா**

(சாத் ஒரேஞ் என்பது பிரான்சின் மாதாந்தப் பிரயாணச் சிட்டு) கவிதைகள் படிமங்கள், குறியீடுகள், உவமைகள் என்பவற்றுடன் வெளிப்படுவது, மற்றொருவிதம் அவை பலவும் புதியனவாக அமைகின்றன என்பதே இங்கு அழுத்தப்படவேண்டிய விடயம்

எ-டு:

“மயிர்க்கோட்டிகள் மொய்த்த முருக்க பரம்போல் தறித்து நான் வீழ்த்தப்பட்டேன்,

மடியைத் தொலைத்த தவ்வல் பிரான்னிபோல்

முட்கள் நிறைந்த வனத்தில் விடப்பட்டேன்”

(நீங்கள் மகிழ்ச்சியாய் புறப்படுவீர்கள்)

‘‘கொல்லைப் புறத்தில் அலவாங்கில் குத்திய

முளைத் தேங்காயாய்

புகைக் கூட்டில் கட்டித் தூக்கிய

பிஞ்சக் குழந்தையாய் நான் கருகுகிறது’’

(இல்லை ஆனால் இருக்கு)

‘‘பாதித் துண்டமாய் வெட்டியேற்றப்பட்ட

மண்ணுணிப் பாம்பின் மீது

மணற் குவியல்கள் நில்லாமல் கொட்டுகிறது’’

(இந்தப் பிறவியில் நான் வரப்போவதில்லை)

புகவிடக் கவிதைகள் பலவற்றிலும் தாயக ஏக்கங்கள் - தாய், மனைவி, பிள்ளைகள், மணி, ஊர்நினைவுகள், பெருமளவு வெளிப்படுகின்றமை ஆர்வலர் பலரும் அறிந்த விடயமே ஆயின், அத்தகைய உணர்வுகள் கவிதை உணர்வுகளாக மனத் தைத் தொடும்வண்ணம் வெளிப்பது குறைவு சுக்க கவிதைகள் இவ்விதத்திலும் கவனிக்கப்படவேண்டிய:

‘‘குளிர் கொல்ல  
உனதுடலை  
சாக்குக் கொண்டு மூடுவாய்  
அம்மா!  
போர்வை போர்த்தி  
நான் பார்த்ததில்லை  
தைப் பூசம் புதிர்கட்ட  
வயல் வெளிக்கு வருவேன்  
உன்னுடன்  
பச்சையும் மஞ்சனும்  
கதிர்கணத்துச் சிரிக்கும்  
அம்மா  
நீலம் தேய முளை உரசி  
புண் வந்த ஆடு  
இறந்து போனதோ!  
நீயும் இறந்துபோன  
செய்தி வரும் விரைந்து  
நானை காலை  
மறுநாள் காலை  
விரைவாய் யாரும் எழுதுவர்  
அல்லது எழுதார்-  
அம்மா இறந்த சேநி  
யாரேனும் எழுதுக  
நான் நிம்மதியை விரும்புகிறேன்’’

புகவிடக்கவிஞர்களில் கிராமியம் முதன்மையிடம் பெறுவதையும் சுகன் கவிதை களிலேயே காணலாம். முற்கூறியவாறான படிமங்கள், உவமைகள், குறியீடுகளாக மட்டுமன்றி கிராமிய மக்களது நம்பிக்கைகள் ஊடாகவும் அவை வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது. தூமைப்பேய் போன இடம் என்ற கவிதையின் ஆரம்பபகுதி இது

‘‘புத்தி அறிஞச் பெண்ணின்  
தூமைச் சிலையைத் தேடிப்போன  
தூமைப்பேய் எங்கே போனது?  
நடுத் தீராந்தி முறிந்த வீட்டின்  
தச்சன் காளி எங்கே போனது?  
மூலைகுப்பிப் பத்தாமல் கைகுப்பி  
சேட்டின் மூலையைச் சூப்பி  
கடித்து கிழித்து  
கடிகாரம் ஓடுமுன்  
வெளிநாட்டிற் கோடிய  
குழந்தைகளின்  
கடவுச் சீட்டுக்குள் போனது’’

தவிர பைபிள் கதைகளும் (எ-டு தீர்ப்பு) வாசகங்களும் (எ-டு நீங்கள் மகிழ்ச் சியாய் பறப்படுவீர்கள்) நவீன நோக்கில் பயணபடுத்தப்படுகின்றன. அவ்வாறே தமிழ் இலக்கியப்பாடல்களும் (எ-டு ‘தோன்றுதல்’) நூல்களும் (எ-டு கவிங்கத்துப் ப்ரணி) நவீன நோக்கில் இடம்பெறுகின்றன.

புகவிடக் கவிஞர்களில் உருவ ரீதியாக புது மை செய்பவர்கள் பரிசோதனை செய்பவர்களும் மிகச் சிலரே இவ்விதத்திலும் சுகன் முக்கியமானவர் அவரது ஒரு கவிதையின் தலைப்பினை மட்டும் தருகின்றேன்.

‘‘பிராணிகள் வளர்ப்பு/வதைக்கட்டத்தின் கீழான தடை அறிவித்தல்  
பின் இணைப்பு நினைத்தல்

மேலைத்தேச நவீன கவிதைகளின் பரிச்சயம் அதுவும் புகவிடச்சூழலில் அதற் கான மிகுதியான வாய்ப்பு இத்தகைய முயற்சிகளுக்கு பின்னணியாக இருக்கிறது என்று கருதுகின்றேன்.

மேற்கூறிய விதங்களில் மட்டுமன்றி இன் நூ ம் பலவிதங்களில் இத்தொகுப்பி லுள்ள கவிதைகள் ஒவ்வொன்றுமே சுவை புதிது வளம் புதிது சொற்புதிது ஆகவுள்ளன என்பது உண்மை; வெறும் புகழ்ச்சியன்று இவ்வாறு நோக்கும்போது சோலைக் கிளிபோல் நவீன கவிதைப் பரப்பினை வளம்படுத்தக்கூடிய தகுதி சுகனிடம் நிச்சய மூள்ளது என்பதில் ஜயமில்லை. அதேவேளையில் ‘கவிதை யாருக்கு எழுதப்படுகிறது என்பதனை சுகன் ஒருபோதும் மறக்கக்கூடாது!

## மட்டக்களப்பின் இலக்கிய பாரம்பரியம்

வித்துவான் சா. இ. கமலநாதன்

1996 வைகாசி 11 அன்று நடைபெற்ற மன்முனை வடக்கு பிரதேச செயலக மூத்தமிழ் விழாவில் ஆற்றிய சிறப்புப்பேச்சின் சுருக்கம்

மட்டக்களப்பின் வரலாற்றுக் குறிப்புகள் சிலவற்றைப் பிறநாட்டார் பலர் ஆங்காங்கு பதிந் து சென்றுள்ளனர். மட்டக்களப்பு மான்மியமும் ஆரம்பகாலச் செய்திகள் வற்றைத்தருகிறது. அவை இன்னும் ஆராயப்பட்டு நிர்ப்படுத்த வேண்டியுள்ளது போலவே மட்டக்களப்பின் இலக்கிய பாரம்பரியமும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியதோன்றர்கும்.

இது நிகழ்மாயின் இதன் துணை கொண்டு வரலாற்றினைச் செம்மை செய்யக்கூடிய வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

ஏற்கனவே இது தொடர்பான ஆரம்பங்கள் சில நிகழ்ந்துள்ளன. ஆயினும் தொடர்ந்து நிகழ்த்த வேண்டிய அளவிற்கு இப்பரப்பு விசாலித்துக்கிடக்கிறது. இந்த விலாசம் ‘செல்லின்’ வாயப்பட்டுச் சிறுக்கு முன்னரும், காலவெள்ளத்திற்கு வந்தது போல் மேலுங்கரையுமின்னரும் தடுக்க வேண்டிய பணி, நம் ஒவ்வொருவரையுஞ் சார்ந்தது.

இந்தக் கண்ணொட்டத்தோடு எமக்குக் கிடைத்த ஏட்டுச் சுவடிகளின் தகவல்களை ஆய்வாளருக்குப் பயன்படும் வகையிற் பதிந் து வைப்பதே எமது நோக்கமாகும். இதுவரை எமக்குக் கிடைத்த ஏட்டுச் சுவடிகள் பின்வருமாறு: வெவ்வேறுபாட்ட அமைப்பி

எனக் கொண்ட பாரத அம்மானைகள் இரண்டு, இராமர் அம்மானை, இராமர் கதை வசனம், பிரம புராணம் சாம புராணம், சுருதி நூல் முறை என்பன.

கவிதை நடையிலும் வசன நடையிலும் எழுதப்பட்ட இவற்றின்அமைப்பு முறை கொண்டு இவற்றை இரண்டாக வகுக்கலாம், பாமர மக்களின் தேவை கருதி எழுந்த பாரத, இராமாயண இதிகாசங்களைச் சார்ந்தவை ஒருபிரிவு புத்தி ஜீவிகளின் தேவை கருதி எழுந்து சொம்மை இலக்கியங்கள் அடுத்த பிரிவு. அவை பிரம புராணம் சாம புராணம், சுருதி நூல் முறை என்பன வாகும்.

இவற்றை நோக்கும்போது மக்களின் ஒரு சாரார் மத்தியில் புராண இதிகாச ஈடுபாடுமட்டுமன்றி வேதநூல் ஈடுபாடுகளும் நிலவியுள்ளதென்பதை அறியலாம். வேதங்களைப்படிப்பார்க்கு முட்டறுக்கும் வகையில் விளக்கங் கூறுவதாக ‘சுருதி நூல் முறை’ அமைந்துள்ளது.

### இராமர் அம்மானை

எமக்குக் கிடைத்த சுவடிகளிலே காலத்தால் முந்தியது இராமர் அம்மானையாகும். இது இற்றைக்கு 263 வருடங்களுக்கு முன்னர் சி.பி 1733 ஆம் ஆண்டு பண்யோலையில் எழுதப்பட்ட

து. இது ஏறத்தான் 4800 அகவல் அடிகளைக் கொண்டது. இந்த ஏட்டாடைமுதியவர் தருந் தகவல்களை அவரது வசனத்திலேயே தருகிறோம். “சிறிமது சுத்த கலியுக சகார்த்தம் நாலு நூறா யிரத்து நாலூற்று மூப்பத்தீராயிரமு டைய கலியுகத்திற் சென்ற வருஷம் நாலாயிரத்து 835 (அடையரு) ஆன்று மேற்செவ்வாய் நின்ற மன்மத வருஷ மற்பசி மீரு திகதி திங்கட்சிமையும் ஆமர பக்கத்திற் பஞ்சமியுஞ் சக்கிர வாரமுஞ் சோதி நட்செத்திரமுங் கூடிய சுவதினத்திலிராமரம்மானை யென்று நிறைந்தது. யிந்த யேடுயெழுதினது மட்டுக்கழப்பு எரிவில் பகுதிக்குச் சேர்ந்த களுதாவளையிற் குடிபதிந்திருக்கும் பண்றார மனுதர் கழில்க் கண்ணாதருடைய தம்பியணாகவும்” எனக் காணப் படுகிறது இங்கு குறிக்கப்படும் ஆண்டு ஏடு பிரதி பண்ணப்பட்ட ஆண்டையே குறிப்பிடுகிறது போலும்? ஆவ்வாறா யின் இது பாடப்பட்ட ஆண்டு கி.பி. 1733க்கு முந்தியதாகவாம். இவைகளிற் காணப்படும் எழுத்துப் பிழைகள் பொதுவாக ஏடுமதுவோரிடம் காணப் படுவதுண்டு. ஆயினும் இதனைப்பாடிய புலவன் ஓர் அறிஞன் என்பதில் ஜய மில்லை. தான் எந்த மக்களுக்காகப் பாட விரும்பினானோ அந்த மக்கள் விளங்கக்கூடிய சிறு சிறு தூய தமிழ்ச் சொற்களை எடுத்தாள் அவன் தவற வில்லை. அவன் எடுத்தாண்ட உவமை களும் அவ்வாறே. சிதை பிறந்தபோது அவளை வருணிக்கயில்,

“வண்ணக் குறங்கிரண்டும் வாழைக் குருத்துப்போல  
அன்னைநடையார்க்கு ஆயிலை போல்வயிறும்  
இன்னமின்னங் கேஞும் இலட்சமியார் பேரழகை

என்ன என்ன ஒப்பென் நியல்பாய்.  
உரைக்கவல்லோம்  
பங்கை மூங்கில் தோனும் பயத்தங்காய்  
போல்விரலும்  
கச்சுப் பெருமுலையும் கமலத்திருமுகமும்  
சங்குத் திருக்கமுத்தும் தாழ்க்குழைத்  
தோட்டமுகும்  
செங்கணி வாயிதமும் சேர்ந்தமுத்தின்  
பல்லழகும்  
தெள்ளிட்ட சொல்லழகும் தேய்பிறை  
போல் நெற்றிகளும்  
சிந்தார மிட்டபொட்டும் சீரான  
முக்கழவும்”.....

இந்த வகையில் வருணானைகள்கூட சாதாரண மக்களுக்கு விளங்கக் கூடிய இலகு நடையிற்றான் அமைந்துள்ளன. கிராமியப் பேச்சோசை ஆங்காங்கு காணப்படுகின்றன. கோசலை கவசிகை ஆகவும், சுமித்திரை சிமித்திரையாக வும், தசரதன் தசரதனாகவும், கும்பகர்ணன் கும்பகனாகவும் மாற்றமடைந்துள்ளன.

#### சிறிய அம்மானை

அடுத்ததாகப் பாரதக் கதை தமுஹரையுந்த சிறிய அம்மானை 9360 அகவலடிகளைக் கொண்டது. ஏட்டின் ஆரம் பத்திற் பின்வருமாறு காணப்படுகிறது

“கூடை ஆம் ஆண்டு தைமாதம் எ ஆந் திகதி (07-01-1902) இந்தப் பாரத அம்மானை ஏடு எழுதி நிறை வேற்றப்பட்டது. குறித்த இந்த ஏட்டை எழுதி நிறைவேற்றியது எருவிற் பகுதி யைச் சேர்ந்த மகிழுரி சின்னத்தம்பிப் போடியார் புத்திரன் பராபரிப்புக் கண்ணுப்போடி - இதைக் கிரயமாய்க் குறு மணவெளியிலிருக்கும் கதிரவன்னான் முத்த வண்ணானுக்கு என்னால் கொடுக்கப்பட்டது.

சிரயம் ருபாய் ஏழை-சதம் ஐம்பது

‘கொம்பாதே’ வாருமென்று கொடு  
போனான் . . .”

இதிற் கூறப்பட்ட திகதி அம்மானை பாடப்பட்ட திகதியல்ல, மூல ஏட்டைப் படியெடுத்த திகதியையே குறிக்கும். இந்த இடத்திற் பிறிதோர் உண்மை தெளிவாகிறது. சாதாரண தொழிலாளி ஒருவர் பணங்கொடுத்து ‘வாங்கிப் படிக்கூடிய அளவிற்கு பாரத இதி காச இலக்கிய பாரம்பரியம் மட்டக்களப்புக் கிராமங்களில் நிலவியுள்ளன என்பதேயாகும்.

இந்த அம்மானையில் அவையடக்கம் மிக விரிவாகவும் அழகாகவும் கூறப்பட்டுள்ளது. இதனைப் பாடியவர் தன்னைத் ‘தனியுண்ணான் தன்மதலை’ எனவும் தான் யாருடைய சிஷ்யன் என்பதை.

‘பேராளன் புதுதூர் பெரியதேவன் சுமதி சிற்றடி வாமநல் சீஷ்ன்காண்’ அம்மானை’ எனவும் குறிப்பிடுகிறார். “தனியுண்ணான்’ என்றும் அடைமொழி பூபாலகோத்தி ரத்திரத்தைச் சேந்தவர்களுக்கு வழங்கிவந்தது. மட்டக்களப்பு மான்மியத்தின்படிப்பொல கோத்திரம் மட்டக்களப்பில் வாழ்ந்துள்ளது. இங்கு குறிக்கப்படும் புதுதூர் எது என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். இங்கு எடுத்தாளப்படும் சொல்லாட்சி பெரும்பாலும் மட்டக்களப்பு வழக்காகும். ஒருவரை வைவதை அல்லது பெரிய சத்தமாய்க் கண்டித்துப் பேசுவதைக் ‘கெம்பல்’ அல்லது கொம்புதல் என்பர்.

‘அம்பை எடுத்துக்கொண்டார்கள் தன்மிறகே

எனக் காணப்படுகிறது. அதே போல் ‘மங்கு’ என்ற சொல் ‘சிறிய’ என்னும் பொருளில் மட்டக்களப்பில் வழங்குகிறது. இன்று கூட சிறிய சூடை மீனை ‘மங்குச் சூடை’ என்பர். மேற்படி அம்மானையில் ‘மங்குப் படைக ளெல்லாம் மதிந்ததுவே அம்மானை’ எனக் காணப்படுகிறது. பலி என்பதற்குப் ‘பெவி’ எனவும் பிறிதோர் சொல் உண்டு. கிராமங்களில் ‘பெவி’ என்பதே பெரு வழக்காய்க் காணப்படுகிறது. “தப்பாமல் பெவிதான் தருவிக்கிறே னெனவே ஊட்டுப் பெவிதருவேன் உந்தனுக்கு என்றுசொல்லி” எனவும், கருடன் கெருடன் எனவும், கங்கை கெங்கை எனவும், கர்ச்சனை கெர்ச்சனை எனவும், ‘அ’கரம்’எ’ கரமாய்த் திரிந்த சொற்களும் காணப்படுகின்றன.

இந்த அம்மானை அ வி ற் சிறி தாயினும் (9360 அடிகள்) மகாபாரதக் கதாபாத்திரங்கள் சகலரதும் மறுபிறப்புக்களும் அதற்கான காரணங்களும் கவைப்படக் கூறப்படுகின்றன.

பாரத கதாபாத்திரங்களைத் தமிழராகக் கற்பனை செய்வதில் கவிஞர்பரம திருப்தி காண்கிறார்போற் தெரிகிறது. பரராச முனிவரைப் ‘பண்ணுதயிழ்வல்லார் பரராச மாமுனிவர்’ என்றும் தருமனை ‘தாண்டமிழ் நூல் வல்ல தன்மருடன் பிறந்தான் எனவும், அருச்சனை, ‘தண்டமிழ் நூல்விசையன் தானெடுத்தே கொடுத்தான்’ எனவும், பஞ்சபாண்டவர் ஜவரையும் ஒருசேர ‘தென்னவர்கள் ஜவரையும் செயிக்கும் வகை சொல்லு சென்றார்.

எனவங் கூறுவதுயாதோ அறியோம்! கதையும் சில இடங்களில் வில்லிபார தத்திலிருந்து மாறுபட்டுச் செல்கிறது (இதன் விபரங்களை 1963ஆம் ஆண்டு மட்டக்களப்புப் பிரதேச சாகித்திய விழா மலரில் வெளிபான நாடறியா ஏடுகள் என்னும் கட்டுரையிற் பார்க்கவும்)

பெரிய பாரத அம்மானை:

இது 24000 அக்ஸில் அடிகளைக் கொண்டது வில்லிபாரதத்தின் 6000 பாடல்களும் 24000 அடி களைக் கொண்டன என்பதையும், அதேநேரம் வியாச பாரதம் 24000 கலோகங்களைக் கொண்டதென்பதையும் ஒப் பிட்டு சிந்திக்கலாம். பெரும்பாலும் வில்லிபாரதத்தைப் பின்பற்றியதாகக் கதைய மைப்பு இருந்தாலும் வியாச பாரத விபரணங்கள்பல இடையிடையேபுகுத்துப் படுவதையும் பார்க்கலாம்.

கிருஷ்ணன் தூதுசென்றசருக்கத்தில் தருமர் கிருஷ்ணனிடம் தன்துஅவிப்பிராயத்தைத் தெரிவிக்கும்போது “நாடொன்றுகள், மறுத்தால் ஜிந்து ஊர்களைக் கேள்” அதையும் மறுத்தால் ஜிந்து இல்லங்களைக்கேள்” எனக் கோரிக்கை விடுகிறான் ஆனால் வியாசபாரதத்தில் ஜிந்துர்களின் பெயர்களும் தனித்தனி கூறப்படுகின்றன. இதனை அப்படியே பெரிய பாரத அம்மானை குறிப்பிடுகிறது.

‘கண்ணனே யானும் கழறுவதைக் கேளும்

அஸ்தினா புரிசென்று அரவக் கொடியோனிடம் விஸ்தார மாய்நீரும் விளம்பியே சங்கதியை மெரியோ ருறைத்தபடி பேர்பாதித் தேசமதை அறியவே கேளும் அதுவுமில்லை யென்றால்

இந்திரப் பிரசித்தம் ஏமப்பிரசித்தமொடு மந்திர வாரணாபுரி மன்னர்வாழ்வு மூஸ்தினாபுரி வீமா புரியுடனே விளங்கின ஜிந்துரை தேயமாய்க் கேள் ...

இது போன்ற பல உதாரணங்கள் மூலம் இந்த அம்மானை பாடிய புலவனுக்கு வியாச பாரதத்திலும் போதிய பரிச்சயம் இருந்துள்ள தென்பைத் தெயலாம்.

இந்தப் பெரிய அம்மானை பற்றிப் பின்வருங் குறிப்பு காணப்படுகிறது. இந்த ஏட்டை எழுதியவர் சித்தாண்டிக் குடியைச் சேசர்ந்த வன்னுவருடைய பேரன் தமிழ்முத்துவின் மகன் சுப்பிரமணியம் என்பவர். அதே ஊரைச் சேசர்ந்த பாவிப்போடி வினாயகம் பின்னையினுடைய ஏட்டை 1969 ஆம் ஆண்டு கில வருஷம் பங்குனி மாதம் வெளிக்கிழமை எழுதி நிறைவேற்றியதாக அறிய முடிகிறது. ஆயினும் இது எப்போது பாடப்பட்டது. என அறிய முடியவில்லை.

இராமர் கதை வசனம்

வசன நடையில் எழுதப்பட்ட ‘இராமர் கதை வசனம்’ என்னும் ஓர் ஏட்டுப் பிரதியும் இங்கு வழக்கில் இருந்துள்ளது. இதற்குரிய மூல ஏட்டின் வரலாற்றினை அறிய முடியவில்லை. இது பற்றி பின்வரும் தகவல் மட்டும் காணப்படுகிறது.

‘கவியக சகாப்தத்தில் சுகரவருடம் ஆவணி மாதம் இரண்டாந் திகதி பூறுவ பக்கக் கிறுதிகையும், திங்கட்கிழமையும் சோதி நட்சேந்திரமுங் கூடிய சுபதினத் தில் மகிளாவட்டவானில(க) குடிபதிந்திருக்கும் முறகுகரில் கண்ணாப்பணிக்கப்போடி மகன் உசுமின்டாப்போடி

பெண் சின்னப்பிள்ளை சொல்லுக்கு, மன்முணைப்பற்றிக்குச் சேர்ந்த சத்து ருங்கவென்றானில் இருக்கும் பக்தப் போடியார் முத்தையாப் போடியாகிய நான், இந்த இராமாயணக் கதை யெழுதி நிறைவேற்றினேன்.''

எனக்குறிக்கப்படுகிறது. சிறிய பாரத அம்மானையை ஒரு சலவைத் தொழிலாளி பணங் கொடுத்து வாங்தியதை முன்பு பார்த்தோம். இங்கு ‘சின்னப்பிள்ளை’ என்னும் பெண் இலக்கிய சடுபாடு உடையவளாய் இராமாயணக் கதை வசனத்தை எழுதுவித்துப் பெற்றுக் கொள்கிறான்.

இந்த ஏடு எப்போது எழுதப்பட்டிருக்கலாம் என ஊகிப்பதற்கு சில குறிப்புகள் காணப்படுகின்றன. அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிற சுகர வருடம் 1937, 1877, 1717, 1757 ஆகிய ஆண்டுகளில் ஒன்றாய் இருக்கலாம். 1940 ஆம் ஆண்டளவில் என்னுடன் படித்துக் கொண்டிருந்த நண்பர் ஞானமுத்து அவர்களின் வீட்டிற்குச் சென்றேன். அவரின் வீடு நாவற்காட்டில் இருக்கிறது. இந்த ஏடு அவர்களின் வீட்டு இறப்பிலே சொருகியிருந்தது.

திரு ஞானமுத்து அவர்களின் தந்தையாரின் கூற்றுப்படி அது அவருடைய தந்தைமாரின் ஏடு என அறியமுடிந்தது. இருவரது வயதுக் கணக்கையும் கூட்டிக் கூரச் சூண்டையும் ஓப்பிட்டுப் பார்த்தால் இது எழுதப்பட்டது ஆகக் கிட்டியது. 1877 ஆம் ஆண்டாக இருக்கலாம். 1887 இல் ‘‘ஏப்ரோபேனியன்’’ சஞ்சிகையில் ‘‘லுயிஸ்’’ என்பவர் நினைவுக்கெட்டாதக் காலத் தொடக்கம் இராமாயண நாடகங்கள் மட்டக் களப்பில் மேடையேறின்’’ என்று கூறுவதையும் ஓப்பிட்டுப் பார்க்கையில் மேற்படி ஆண்டு ஒரளவு நம்பகத் தன்மை உடையதாகக் கொள்ளலாம்.

இதன் வசனநடை சிக்கலானதல்ல இலகு தமிழிலான வசனங்கள்தான். ஆணால் ஒவ்வொரு வசனமும் தொடர்ந்து வரும் வசனத்தோடு புணர்த்தி யெழுதப்பட்டுள்ளது. உதாரணத்திற்குக் கீழ்வரும் பகுதியை நோக்கலாம்.

1 . . . கும்பகருணனுக்கு இரண்டு கையும் போனவுடனே வாரைங்களைச் சூறாவளிக் காற்றுப்போலே ஓடியோடி மிதித்தானதைச் சுவாமியுங்கள்கு அவனுடைய காலிலுமொன்றை யறுத்து விணுத்தினராப்போ கும்பகருணனுக்கு ஒரு காலும் போனவுடனே மற்ற ஒரு காலினாலே கிந்தியடித் ததுபோலே கிந்திக் கிந்தி வானரங்களை மிதித்தானன்னேரங்கு சுவாமி மற்றை காலையுமறுத்து விழுத்தினாரப்போ கும்ப கருணன் முண்டமாகப் பூமியில் விணுந்து பூமியொரு அம்மியுத் தாணொரு குளவியுமாக யுருங்ரு குன்றுவானரங்களைச் சுக்கிணானப்போ சுவாமியுமவனுடைய ..... இவ்வாறு அமைந்து செல்கிறது இதன் எழுத்துப்பிழைகளை நோக்கும் போது எழுதியவன் ஏட்டைக் கெடுத்தானா? என எண்ணத்தோற்றுகிறது

மேலே நாம் எடுத்துக்காட்டிய சுவடிகள் மட்டக்களப்பிலே தான் உருப்பெற்றன என்று திட்டவட்டமாகக் கூறுவதற்கான சான்றுகள் போதியனவாய் இல்லை. நீண்டகாலமாக இங்கு பயிலப்பட்டு வந்தகாரணத்தினால் மட்டக்களப்புப் பேச்சோசை இடம் பெறும் சாத்தியமும் உண்டு. இத்துறையிலே மேற்கொண்டு ஆய்வுகள் தேவைப்படுகின்றன. ஆயினும் முந்நாறு வருடங்களுக்கு மேலாகப்பாரமாககளிடைய இதிகாசப் பயிற்சி நிலவியதென்பதை உணர முடியும். (செம்மொழி இலக்கியம் பற்றியகுறிப்பு அடுத்த இதழில் வெளிவரும்)

## கோயில் கு

க. கலாமோகன்

புகலிட எழுத்தாளரான க. கலாமோகன் தமிழ், பிரெஞ்சு மொழி களில் எழுதிவருபவர். நாடகம், சிறுகதை, களிதை, இலக்கிய ஸிமர்சனாம் இவற்றில் இவர் தடம் தலித்துவமானவை. வீடும் வீதியும் 'நாடகம்' ET.DEMAIN (நாளை - பிரெஞ்சுக்கவிதைகள்) ருஸர் (சிறுகதைத் தொகுதி - அச்சில்) இவர் இலக்கிய அறுவடைகள்.

பிரெஞ்சிலிருந்து தமிழிற்கு நிறையவே மொழிபெயர்த்திருக்கும் கலாமோகன் எழுத்தாக்கள், புகலிட இலக்கியத்தின் அடியாளாக நூடியர்த்திக்காட்டவைவை. நவீா வாச்கனின் இரசிப்பிற்கு சவால்விடு பவை இக்கதைகளைடா தாயகம் இதழிலிருந்து நன்றியுடன் தரப்படுகிறது.

"கோணங்களுக்கு ஏற்பக் கோலங்கள் மாறும் அவலட்சணமுகம் கொண்ட ஒரு பெண்ணின் பின் தொற்றம், அவளை எமக்கு லட்சணமுள்ளவளாகக் கூட காட்டிவிடும். ஓர் தரமான புகைப்படக் கலைகளுன் இவளைத் தன் விழிகளினது அசைவிற்கேற்ப பேரழகியாகக் கூடப் படம் பிடித்துவிடுவான். சில தவறான முடிவுகளுக்கு வரக் கோணங்கள் எமக்கு உதவுகின்றன"

இவ்வளவையும் சொல்லிவிட்டு தன் முன் கிடந்த தோடம்பழச் சாற்றினை உறிஞ்சிக் கொண்டாள் கத்தரின் இவள் எப்போதும் இப்படித்தான். விவாதத்துக்கான ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் ஏதாவது ஒரு விஷயத்தை அலிம்த்துவிடுவான். "கோணங்கள் தவறான முடிவுகளுக்கு உதவுகின்றன என்று நீ சொல்வதை வைத்து, அவைகளுக்கு எதிர் என்று நான் ஒரு முடிவினை எடுக்கலாமா?"

எனது கிளாஸூக்குள் ஸி ருந்த தோடப்பழச்சாற்றிற்குள் சில ஜஸ்கட்டிகளைப் போட்டுக் கொண்டு கேட்டேன்.

"பொருள், பொருளாக இருக்க. அதனை மாற்றி எமது மனத்க்குச் சார்பானதாக ஆக்கிக் கொள்ளத்தானே நாம் எமது கோணங்களை மாற்றிக் கொள்கின்றோம் ...?"

"உனது தருத்தின்படி, ஒரு பொருளை நாம் எமத்கு விருப்பமான கோணத்தில் விருந்து பார்த்தல் தவறென்கின்றாயா?"

"பொருள்கள் எப்படியுள்ளனவோ, அவை அப்படியே பார்க்கப்பட வேண்டும் .."

"உனது கருத்தின்படி, உலகு

உயிரற்றாக்தான் இருக்கும். மனது என்பது ஓர் கருங்கல் அல்ல: அதற்குள்ளே ரசனை வித்து நாட்டப்பட்டுள்ளது. பார்வைகள், அவதானிப்புகள் என்ற நிரை உண்வாங்கி, அது விருட்சமாகின்றது. கிளைகளை விடுகின்றது, பொருள்களைப் பல வித கோணங்களில் பார்த்து ரசிக்கும் விருப்பு மனதுக்கு உண்டு. இதைப் பிழை எனச் சொல்ல முடியாது”

“பிழையென நான் சொல்லவில்லை பொய் என்கின்றேன்”.

“பொய் என்பதும், உண்மையென்பதும் எமது கற்பிதங்கள்... ஆனால் பொய் எனும் கற்பிதமே எம்மிது தனது ஆட்சியை அதிகம் செலுத்துகின்றது. இந்தக் கற்பிதப் பந்தை உருட்டுவதைத்தான் நாம் வாழ்க்கை என்கின்றோம்”.

கத்தரின் ஒரு சிகிரெட்டைப் பற்றவைத்துக் கொண்டாள். கண்ணவிடுபிரிந்து காலைத் தடவும் விதமாகக் கட்டப்பட்டிருந்த கூந்தல் அவளின் அழிந்து ஓர் பிரத்தியேக பொலிவைக் கொடுத்தது. நான் அந்தக் கூந்தல் கட்டை ரசித்தேன். “மெலனியும் சில வேளைகளில் தனது கூந்தலை இப்படித்தான் கட்டுவதுண்டு...” என நான் சொன்னவுடன் ஏதோ புரிந்துவிட முடியாத கலைச் சொல் ஒன்றைச் சொல்லிவிட்டேன் என்பதைப்போல என்னைப் பார்த்துக் கேட்டாள்.

“யார் அந்த மெலனி ?”

‘நான் இலங்கையிலிருந்தபோது, எனக்குப் பழக்கமானவள். அவள் தமிழ் இனத்தையோ, சிங்கள இனத்தையோ சேர்ந்தவள்ளள். METIS என இங்கு

சொல்லப்படும். கலப்பினத்தவள் ஆங்கிலம் அவருங்குத் தாய்மொழிபோல கத்தோலிக்க மதமோ பத்தமதமோ என்பது நினைவில் இல்லை. ஷியாம் நாட்டுப் பூனைகளைப் போன்ற முத்தைக் கொண்டவள். ஒரு பஞ்சப்பொதியை நினைவுக்குக் கொண்டு வரும் உடல் வாகு. அவளுது கன்னங்கள் எப்போதுமே மினுங்கிக் கொண்டிருக்கும். அவள் தோடனிந்ததை நான் ஒரு போதுமே காணவில்லை. மெலனி, இவள் எனக்கோர் இலையுதிர்காலத்தின் காற்று...”

“அப்பாடா, மெலனியை நன்றாகத்தான் ரளித்துள்ளீராக்” “தாய்மையான ரசிப்பு ஆங்மாவிற்கு ஒரு பலத்தைச் சேர்க்கும். எல்லாச் சேமிப்புகளும் அழிந்து போகலாம். ஆனால் எமது ஆங்மா கைநீட்டி அங்கிய ரசிப்புகள் ஒருபோதும் அழிந்து போகா....”

“அன்றும்போது நல்லவைகள் கிடைக்கின்றன? நல்லவைகளோடு கெட்டவைகளும் தவறுதலாக அள்ளப்பட்டால், இந்தக் கெட்டவைகள் எப்படி ஆங்மாவிற்கு பலத்தைச் சேர்க்கும்

எல்லாச் சேமிப்புகளும் அழிந்து போகலாம். ஆனால், எமது ஆங்மா கைநீட்டி அங்கிய ரசிப்புகள் ஒரு போதும் அழிந்து போகா ”

“அன்றும்போது நல்லவைகள் மட்டும் தானா கிடைக்கின்றன? நல்லவைகளோடு கெட்டவைகளும் தவறுதலாக அள்ளப்பட்டால், இந்தக் கெட்டவைகள் எப்படி ஆங்மாவிற்கு ஓர் பலத்தைச் சேர்க்கும்?”

“ஆங்மாவின் சேமிப்புகளாகவுள்ள அனைத்தும் நல்லவைகளோ, எம்மால்

தவறுதலாக அள்ளப்பட்ட கெட்டவைகள் கூட, எமது மனதின் முதிர்ச்சிக் கேற்பபாவமன்னிப்புப் பெற்று நல்லவைகள் ஆகிவிடும்.. உனக்குக் கிளியோவைத் தெரியும்தானே? மூன்று வருடங்கள் அவளோடு நான் வாழ்ந்தேன். கிடுதிப்பெண், அவளாகத்தான் என்னை விட்டுப் பிரிந்து தற்போது ஹென்றியடன் வாழ்கின்றான். பிரிவின் தொடக்ககாலங்களில், எனக்கு அவள்மீது ஆத்திரம் வந்தது: அவளைப் பழிவாங்கவேண்டுமென்றவன்மை கூடத் தலைநிட்டியது. இதற்கெல்லாம் காரணம் அவள் எனது சொத்து என நான் தப்புக்கணக்குப் போட்டதே ..'

'சொத்து என்பதன் மூலம் நீ எதனைச் சொல்ல வருகின்றாய் ?'

'எனது ஆஸ்மாவின் சேமிப்புகளுள் அவரும் அடங்கி விட்டாள். சொத்து என நான் சொல்ல வந்தது. அவள் எப்போது என்னவளாக இருப்பாள் என கருதியதையே. இப்படிக் கருதுதல் தப்பு என எனக்கு இப்போது விளங்கி விட்டது. என்னோடு சில காலங்கள் வாழ்ந்தாள். பிறகு வாழ்ப்பிடிக்கவில்லை, எனவோ ஹென்றியடன் போய் விட்டாள். ஹென்றியும் பிடிக்காவிட்டால் இன்னொருவருடுத்தனும் போகலாம். அல்லது தனித்துப் போகலாம்: போனவாரம் அவரும் ஹென்றியும் என்னை உணவுகம் ஒன்றுக்கு அழைத்தனர், நான் அவர்களோடு விருந்துண்டேன்'

'கிளியோ, ஓர் அழகிய பெண்'

'உண்மைதான். ஹாங்கேரியப் பெண்களினத்தைப் பேர்ஸ்ற் அவளது வட்டக்கண்கள் எனக்கு எப்போதுமே நிலவை ஞாபகமுடியதுண்டு அழகின் மீது, நாங்கள் கொண்டிருக்கும் சர்ப்புத்தான்

இழப்புகள், பிரிவுகள் என வரும் போது எங்களது விழிகளைக் குருடாக்கி விடுகின்றதோ ?'

'நான் அழகைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை'

'ஆணால் நீ மிகவும் அழகாக இருக்கின்றாயோ !'

'நான் அவ்வாறு படைக்கப்பட்டுள்ளேன்' என்றபடி கத்தரின் தூங்க வெளிக்கிட்டாள்.

'என்ன! இன்னமும் 11 மணியாக வில்லை. அதற்குள் தூங்க வெளிக்கிட்டு விட்டாய்'

'நீ வருவதற்கு முன்னர் தான் நீச் சல் தடாகத்திற்கு போய் வந்திருந்தேன்' 'சரி, நீ தூங்கு, நான் போகின் றேன்' 'இங்கே தங்கி விட்டு காலையில் செல்லலாமே?'.

'ரூமிலே சில வேளைகள் இருக்கின்றன...'

'சரி, நான் உனக்குப் போன் பண்ணுகின்றேன்' என்றபடி எனது கண்ணத்தில் சில முத்தங்கள் வைக்க, நான் வெளியே வந்தேன்.

ரூம் சென்ற என்னால் தூங்க முடியவில்லை. தேநீர் ஒன்றைப் போட்டுத் துடித்தபடி கிளியோவுடனும் ஹென்றியுடனும் நடத்திய சம்பாசனணையை நினைத்துப் பார்த்தேன்.

'நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகின்றோம்'

என்றாள் கிளியோ, அவளது கரங்களின் மீது ஹென்றியின் கரங்கள் பதுமமாக தடவிக்கொண்டிருந்தன.

கிளியோ பல தடவைகள் என்னிடம் தனக்குத் திருமணத்திலே நம்பிக்கையில்லை என்று சொன்னவள். திருமணத்தினால் தனிமனித சுதந்திரம் கெடுகின்றது, சின்னாபின்னமாகின்றது என அவளிடம் ஒரு கருத்து இருந்தது அவளது கருத்து சரி போலப் பட்டாலும் திருமணம் செய்பவர்கள் அனைவரும் தமது சுதந்திரத்தை இழந்து போய் விடுவார்கள் என நான் கருதியதில்லை. ஒரு விதத்தில் பார்த்தால் நாம் அனைவருமே சுதந்திரம் மறுக்கப் பட்டவர்கள் தாம்.

'கிளியோ, உனக்கு குழந்தைகள் பெற வேண்டும் என்ற ஆசை வந்திருக்கலாம். அதனால் நீ திருமணம் செய்யும் முடிவை எடுத்துள்ளாய் என நான் கருதுகின்றேன்' என்றவுடன் தனது வட்ட விழிகளைத் திறந்து என்னைப் பார்த்தாள்.

'பிள்ளைகள் பெறுவதற்கு திருமணம் அவசியமா?'.

'பெறுவதற்கு அவசியம் என்று நினைக்கவில்லை. ஆனால் அவைகளை வாழ வைக்க திருமணம் என்பது அவசியமில்லாது போயினும் ஒரு குழந்தைக்கு தாயும் தகப்பனும் அவசியம் பெற்றோர் அற்ற பிள்ளைகள் இந்த சமூக குழுவில் எவ்வளவு மோசமான அனுபவங்களை வாழ்ந்துள்ளனர் என்பதை நான் உனக்குப் புதிதாக சொல்ல வேண்டியதில்லை'

'எனக்குப் பிள்ளைகள் பெற விருப்பு

பம், இதே வேள்ளில் குடும்ப வாழ்க்கை என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது, அதனை வாழ்ந்து பார்க்கவே திருமணம் செய்யும் முடிவை நான் எடுத்தேன்'

'வாழ்ந்து பார்க்கும் போது இந்தக் குடும்ப வாழ்க்கை உனக்குப் பிடிக்காது விட்டால்?'.

'நாங்கள் விவாகரத்துச் செய்வோம் என மிகவும் அமையியாகச் சொன்னான் ஹென்றி. இவன் ஒன்பாங்களைகிறி விற்பவன். சற்றே ஆன் மீ கட்டபோக்கு. எல்லாமதங்களையும் படித்துப் பார்க்கின்ற இயல்புடையவன்.

'திருமணம் செய்து உங்களுக்கு ஒரு பிள்ளை பிறந்து பின் விவாகரத்து என்னும் முடிவுக்கு நீங்கள் வரின் அது உங்களுக்கான தீர்வாக இருக்குமே ஒழிய, குழந்தைக்கான தீர்வாக இருக்காது' எனச் சொல்லி விட்டு கிளியோ விள்ளுமிக்க நிமிர்ந்து பார்த்தேன். இவனுமுகத்தை முகத்துக்கு முகம் பார்ப்பதில் ஒரு தனி ரசனையுண்டு. முகத்தையும் முகத்தையும் மோன்மை செய்ய விட்டு கிலைகளாகியிருந்த அந்தக் கணங்கள்...

'நீ சொல்வது உண்மைதான்' என்றாள் கிளியோ.

குழந்தை பற்றிய கதை அவர்களை மொன்மாக்கி விட்டது.

'கிளியோ, நீ கொஞ்சம் உண்மை விட்டாய்' என்றேவா.

'உண்மைதான், அவள் இப்போது ரேஜிம் (உடலின் நிறையைக் குறைக்க

சாப்பாட்டு விசயங்களில் தீவிரகவனம் எடுக்கிற கால கட்டம்) செய்கிறாள் இன்று மட்டும் கடச் சாப்பிடுகிறாள், என்றான் ஹென்றி, 'கிளியோ, நான் உனக்கு வாங்கித்தந்த சேலையை இன்றைக்கு அணிந்து வந்திருக்கலாமே?'

'சேலைகட்டுவதற்காக நீங்கள் எழு எழுத்தந்த குறிப்புகளைத் தொலைத்து விட்டேன்.'

கிளியோவுக்கு சேலை கட்டப் பழக்கியதே நான். அது அவளின் பிறந்த தினமாக இருந்தது; சேலையில் அவள் எழிலைத் தரிசிக்க அதனை பரிசாக வாங்கிச் சென்றிருந்தேன் சேலை கட்டிய கிளியோவுடன் மெத்ரோக்களில் திரிந்த தினங்களும் உண்டு எல்லோரும் அவளையே பார்த்தனர். எனக்கு நல்ல சந்தோசம்: ஆகா! வாழ்வின் கோலங்கள் மக்குவமானவை!

'தொலைந்து போன குறிப்புகளை எழுதித் தருவாயா?' கிளியோ கேட்டாள்.

எழுதிக் கொடுத்த போது ஹென்றி சொன்னான் 'கிளியோ, அவைகளை நீ தொலைத்து விடாதே'

கத்தரின், மெலனி, கிளியோ...

எனது கனவு மண்டலத்துள் அடிக்கடி வந்து போகும் பாத்திரங்கள்... ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணங்களில் எண்ணத் தாலாட்டினர். இவர்களது கோணங்களில் நான் இவர்களைத் தாலாட்டினேன் என்பது பொய்யா? இல்லை. மெய்...

தாகம் வருகின்றது.

குளிர் சாதனப் பெட்டியை திறக்கின் றேன்.

சில வாரங்களுக்கு முன்னர் வாங்கி வந்த நெல்லி ரசத்தின் எச்சம் உள்ளது எச்சத்தை தண்ணீரில் கலந்துகுடித்தேன் தூங்கினேன்.

\* \* \*

## படைப்பாளிகளுக்கு

படைப்பாளிகளிடமிருந்து ஆக்கங்கள் எதிர்பாக்கப்படுகின்றன.

ஆர்வமுள்ள அனைவரும் அனுப்பி வைக்கலாம் தரம் கண்டு பிரசுரிக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

"படி"

200/1. கந்தையா, ஓவசியர் வீதி,

நொச்சிமுனை,

மட்டக்களப்பு.

இலங்கை.

.....

## அமர் ஆனந்தனுக்கு அஞ்சலி

முதுகு சொறியாமல் விமர்சனம் செய்யவேண்டும் என்பதை இலக்கிய நண்பர்களிடையே இறுதிவரை வலியுறுத்தி வந்தவன் காத்திரமான விமர்சகன், தேடலுள்ள வாசகன், கவிஞர், மொழிபெயர்ப்பாளன், கலைஞர் களை மதிக்கும், ஊக்கப்படுத்தும் பண்பாளன் நல்ல நண்பன் இவற்றுக் கெல்லாம் மேலாக மானுடத்தை நேசித்த நல்ல மனிதன் அமரர் வீ. ஆனந்தன்.

ஆனந்தன் எனும் அந்த மனித நேயமுள்ளவன் தான் எமது சஞ்சிகையில் 'மோசேயின் டயறி' எனும் தலைப்பில் காத்திரமான பல விடயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டவன். இன்று தனது மரணக் குறிப்பை எழ்மிடையே பகிர்ந்து கொள்ளச் சொல்லிவிட்டு மறைந்துவிட்டான்.

படிக்கும் படியின் வாசகர்களுக்கும் மட்டுமல்ல இந்த இலக்கிய உலகுக்கே ஈடுசெய்ய முடியாத இழப்பு அவனது இழப்பு.

அவனது இருப்பை, அவனது தேவையை அவனது கறிப்பை அவனது விமர்சனத்தை இலக்கிய கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் எதிர்பார்த்து ஏமாற வேண்டியுள்ளது. ஒவ்வொரு நிகழ்விலும் அவனது இழப்பை உணர முடிகிறது.

அமரர் ஆனந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக அவர் இறுதியாக பங்கு கொண்ட கவியரங்க கவிதை கெளரவத்துடன் இங்கு பிரசரமாகின்றது.

**ஆசிரியர்**

கவிதை வாங்கில்லையோ

கவிதை - நல்ல

கவிதை வாங்கல்லையோ

கவிதை

வாழ்வி என்னா வாழ்த்துக்கவி

சாவி என்னா சாரகவி

சமைஞ்ச பொன்னுக்கு

சாத்துக்கவி

சரிகைச் சால்லை போர்த்த கவி

மல்லிகையில் மணக்கும் கவி

குமரனிலே குழுறும் கவி

சுடரினிலே சுட்ட கவி

சொந்தக்கவி இந்தக்கவி

தூசிதட்டிச் துறைச்சிருக்கு

தூய்மையான கவிதை

காச் வேணாம் பணமும் வேணாம்

கவிதை வாங்குங்கோ

பேசும் போதும் எழுதும்போதும்

பேரைச் சொல்லுங்கோ - எங்க

பேரைச் சொல்லுங்கோ - கொஞ்சம்

பெரிசாச் சொல்லுங்கோ

பத்து வருசம் பாட்டெழுதியும்

பார்க்க ஆளில்லை எம்மை

கேட்கப் பேரில்ல

புத்தகங்கள் போட்டுப் பார்த்தும்

புகழே வர இல்லை - போட்ட

முதலும் புரள்லை

எதுகை வேணும் மோனை வேணும்  
என்று சொன்னோங்க  
எதுவும் வேணாம் கவிதை வேணும்  
என்று சொன்னாங்க

உத்தி என்டார் படிமம் என்றார்  
ஒன்றும் விளங்கல்ல - இந்த  
புத்திகெட்ட பயல்களால  
பொழைக்க முடியல்ல

பாண்டவர்க்காய் பாட்டெழுதிப்  
பரிசுபெற்றோங்க - பண்பு கெட்ட  
துரியனுக்கும் பாட்டெழுதி  
துணைக்குப் போனேங்க

ஐக்கியத்தைப் பற்றி ஒரு  
அகவல் எழுதினோம்,  
அரசினரே பார்த்துவிட்டு  
அதிர்ந்து போனாங்க

மாசம் ஒரு கவியரங்கென  
மகிழ்ந்திருந் தோமே இப்ப  
வருஷம் ஒன்று நடத்துதற்கும்  
வகையறியோமே

புரட்சி செய்யப் பாட்டெழுதி  
புதுமை செய்யப் பாட்டெழுதி  
வரட்சி நீக்கப்பாட்டெழுதி  
வறுமை போக்கப்பாட்டெழுதி  
சாதி போக்கப்பாட்டெழுதி  
சவித்துப் போனோமே - நாங்க  
சவித்துப் போனோமே  
தன்னைப்பற்றிப் புழுகுவது  
தர்மம் இல்லைங்க - எங்களை இத்  
தறுதலைகள் புகழாக மர்மம்  
என்னங்க

சந்தம் வேண்டாம் என்று சொல்லிச்  
சத்தம் போட்டாங்க - இப்போ  
உட்சந்தம் வேண்டும் என்று சொல்லி  
சட்டம் போட்டாங்க

இன்னர் றிதம் இன்னர் றிதம்  
என்று சொன்னாங்க - அது  
என்ன றிதம் என்ன றிதம்  
எமக்குத் தெரியல்ல

வி. ஆனந்தன்

## உயிர்ப்பு

அண்ணைக்கால கலவரங்களால்  
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும்  
எம்மவர் சிலர் இலக்கிய முயற்சிகளிலும்  
ஈடுபட்டுள்ளனர்.

'புகிலை இலக்கியம்' என்று குறிப்  
பிட்டு செல்லுமளவுக்கு இவர்களது பணி  
காத்திரமானது,

இத்தகைய வரவிலொன்றுதான்  
'உயிர்ப்பு' எனும் சஞ்சிகை

1990களுக்கு பின் நாற்பதுக்கு மேற்  
பட்ட புகிலை சஞ்சிகைகள் வெளியாகி  
இன்று பாதிக்கு மேல் தடம்பதிக்க முடியாமல் சென்று விட்டன, ஈழத்திலும்

சிறு சஞ்சிகை வெளியீட்டாளர்களது  
நிலை இதுதான்.

உயிர்ப்பு 1990 பின் ஆரம்பித்து  
தொடர்ச்சியாக ஆறு இதழ்கள் வெளி  
வந்துள்ளன ஆண்டுக்கு ஒன்று எனும்  
அடிப்படையில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஈழத்து வாசகர்கட்கு இலவசமாக  
கிடைக்கும்  
சகல தொடர்புகளுக்கும்  
UYIRPPU  
B.M. BOX 4002  
LONDON  
WCIN 3XX  
U.K.

நீண்ட கால இடைவெளி 'படி' பற்றிய நினைவுகள் கூட உங்களிடமிருந்து விலகிச் சென்றிருப்பதில் ஆச்சரியமில்லை.

சிறு இலக்கிய சஞ்சிகையை வெளிக் கொணர்வதில் உள்ள சிரமங்களைப் பட்டியல் போட்டுக் காட்ட வேண்டிய அவசியமில்லை என என்னுகின்றோம்.

ஏனோ தானோ என்று ஒரு சஞ்சிகையை வெளிக்கொணர்வதில் உடன் பாடின்லை அதேவேளை இறுக்கமான நிலைப்பாட்டை பேணுவதிலும் நடைமுறைச் சிக்கல்கள் எனவே நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல சராசரி யான தரத்தைப்பேணி சஞ்சிகையை தொடர்ந்து வெளிக்கொணர எண்ணியுள்ளோம். இதனது எதிர்கால வரவுக்கு ஆதரவு உங்களிடமிருந்து தான் கிடைக்கவேண்டும் கிடைக்கும் எனும் நம்பிக்கை எமக்குண்டு.



நவீன இலக்கியத்தின் வளர்ச்சி தனியே படைப்பர்வினால் மட்டும் அடையப்படுவதின்லை, வாசகன், ஆய்வாளன், விமர்சகன் ஆகியோரது காத்திரமான பங்காளிப்பு அவசியம், இதில் எவருக்கும் முரண்பாடுகள் இருக்காது.

நல்ல விமர்சனங்களினால், ஆய்வுகளினால், கலந்துரையாடல்களினால் காத்திரமான இலக்கியத்தையும் வாசகர்களையும் உருவாக்கமுடியும்'

ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு இதுவரை பல வித காரணிகள் தடையாக இருந்திருக்கிறது. முக்கியமாக இலக்கிய குத்தகை, இலக்கிய வாதிகளின் தமிழைப்பற்றிய மிதமிஞ்சிய கணிப்பீடு முதுகுசொறியும் விமர்சனம் இந்துநிலைமை தளர்த்தப்படல்வேண்டும்.

ஒரு இலக்கியவாதி தன்னை மட்டும் வளர்த்துக் கொள்ள நாம் சந்தர்ப்பம் வழங்கினால் இலக்கியம் அழிந்துபோம்.



மட்டக்களப்பின் இன்றைய இலக்கியச் சூழல் தனித்தன்மையாது ஒன்றையொன்று ஓட்டாத பல்வேறு இலக்கிட அமைப்புக்கள் (நவீந்துபோயின்பல) பழைய, புதியை இரண்டுக்குமிடையில் பாலமிடப்படாத இடைவெளி கருத்து முரண்பாடுகள்.

இன்று மட்டக்களப்பு இலக்காக சூழலில் தேவை ஒருங்கிணைவு, இலக்கிய வாதிகளின், இலக்கிய அமைப்புக்களின், விமர்சகர்களின், ஆய்வாளர்களின் வாசகர்களின் ஒருங்கிணைவு

ஆசிரியர்

இச்சுந்திரன் 2001 கந்தையா ஓவசியர் வீதி, நொச்சிமுனை, மட்டக்களப்பு, இலங்கை எனும் முகவரியிலுள்ள படி கலாசார வட்டத்தினரால் மட்டக்களப்பு நிதி - கீன் அச்சிடப்பட்டு ஆணி 1996ல் வெளியிடப்படுகிறது